



Indowind Energy Ltd

CIN : L40108TN1995PLC032311

E-mail : contact@indowind.com

31st May 2023

To
The Manager
Department of Corporate Services department
Bombay Stock Exchange Ltd
P.J.Towers, Dalal street
Fort Mumbai - 400001
Scrip Code 532894

To
Manager
National Stock Exchange Ltd
Exchange plaza C-1 Block G
Bandra akaurla Complex
Bandra East- Mumbai - 400001
Scrip Code : INDOWIND

Sub: Newspaper advt. in respect of published stand alone and consolidated , audited financial results for the quarter and year ended 31-3-2023

Dear sir/Madam,

Pursuant to Regulation 47 and other applicable provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations,2015, as amended, please find enclosed herewith the copy of the standalone & consolidated audited financial results for the quarter and year ended 31-3-2023 as published by the Company in Newspapers viz. Makkal Kural (Tamil) and Trinity Mirror (English) on 31-5-2023. This is for your information and records.

Yours truly,
For INDOWIND ENERGY LTD

N.K HARI BABU
DIRECTOR & CFO

Enc: a:a



IT matters

Taking Amazon head-on From pen to truck load, buy GeM way

Vinod Naraen
We have all used Amazon and many other digital market places for shopping and even selling. But did you know, that there is a Government based e-marketplace that emerged around seven years ago. What makes it unique is that people can either participate as buyers or as sellers. As buyers, the common man can buy products ranging from a pen to a full truck. This isn't possible in normal e-commerce websites. Even medical oxygen cylinders are available to be bought. And as sellers, the common man can fairly sell their products and services without the fear of bigger competitors beating them in the game of selling, as the GeM portal allows fair sales and equal opportunity to sellers.

digital platform that serves as a one-stop-shop for all government procurement needs, bringing transparency, efficiency, and cost-effectiveness to the entire procurement cycle. GeM is like the Amazon.com of the Indian Government.

Key features of GeM Unified marketplace: GeM provides a single online platform that connects government buyers and sellers, eliminating the need for multiple procurement portals and processes. It creates a unified marketplace where suppliers can showcase their products and services to potential government buyers.

Wide Range of Products and Services: GeM offers an extensive range of products and services, including goods, works, and services, catering to diverse requirements of government departments and agencies. It encompasses categories such as electronics, office supplies, automobiles, construction, consultancy, and more.



diverse requirements of government departments and agencies. It encompasses categories such as electronics, office supplies, automobiles, construction, consultancy, and more.

Transparency and accountability: GeM promotes transparency in the procurement process by providing real-time information on prices, orders, e-invoicing, and electronic payment, reducing the time taken for payment settlement.

product specifications, and supplier ratings. It ensures a level playing field for all vendors, fostering healthy competition and reducing the chances of corruption and malpractices.

Simplified Bidding and Evaluation: GeM simplifies the bidding and evaluation process, enabling sellers to submit their offers online. It eliminates the need for physical paperwork and allows for efficient evaluation and comparison of bids. The platform also provides an automated vendor rating and performance evaluation mechanisms.

Efficient order and payment processing: GeM streamlines the order and payment processing, making it faster and more efficient. The platform facilitates online purchase orders, e-invoicing, and electronic payment, reducing the time taken for payment settlement.

of sellers, including their ratings and performance history, ensuring fair and informed decision-making.

Empowering SMEs and startups: GeM provides a level playing field for small and medium-sized enterprises (SMEs) and startups to participate in government procurement. It simplifies the registration process and allows them to compete with established players, boosting entrepreneurship and fostering economic growth.

India by digitizing the procurement process. GeM's user-friendly interface and mobile application further enhance accessibility and ease of use.

SRESTHA FINVEST LIMITED
CIN: L65901TN1989PLC0102047
Registered Office: Door No. 19B, 20, General Mathiah Muzali Street, Sowcarpet, Chennai - 600003
Email: srestha.info@gmail.com | Website: www.srestha.co.in | Tel: 044 - 40057044

EXTRACT OF STATEMENT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER / YEAR ENDED ON 31ST MARCH, 2023


(Rs. in Lakhs)

Particulars	Quarter ended		Year ended	
	31.03.2023 (Audited)	31.12.2022 (Un-Audited)	31.03.2022 (Audited)	31.03.2022 (Audited)
Total Income	69.68	120.27	31.49	274.71
Net Profit / (Loss) for the period	(461.37)	(32.35)	(57.51)	(497.40)
Paid-up equity share capital (Face Value of the share Rs. 2/- each)	6500.00	1650.00	1650.00	1650.00
Earnings per equity share (Face value of Rs. 2/- each)				
Basic (Rs/eq)	(0.559)	(0.039)	(0.370)	(0.640)
Diluted (Rs/eq)	(0.140)	(0.039)	(0.370)	(0.151)

Notes: The above is an extract of the detailed format of Audited Quarterly/Yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (LODR) Reg. 2015. The full format of Financial Results are available on the website of the company and www.bseindia.com and www.nseindia.com.

Place: Chennai
Date: 30.05.2023

Blue LEDs not as efficient as expected



The absolute internal quantum efficiency (IQE) of indium gallium nitride (InGaN) based blue light-emitting diodes (LEDs) at low temperatures is often assumed to be 100%. However, a new study from University of Illinois Urbana-Champaign Electrical and Computer Engineering researchers has found that the assumption of always perfect IQE is wrong; the IQE of an LED can be as low as 27.5%.

current flows through the device. It generates photons through the recombination of electrons and holes (carriers), releasing energy in the form of photons. The color of the light emitted corresponds to the energy of the photon.

InGaN-based blue LEDs enable bright and energy-saving white lighting. The transition to solid-state lighting sources has significantly reduced energy needs and greenhouse gas emissions, but continual efficiency improvements are necessary to hit energy savings goals in the long term.

excess energy as heat, rather than photons-the efficiency is significantly lower.

The ratio of the two photoluminescence intensities gives a relative efficiency of the LED. The original assumption has been that at low temperatures, there are no non-radiative recombination-all the loss mechanisms are "frozen".

Bayram and graduate student Yu-Chieh Chiu assert, however, that this assumption may be wrong because non-radiative effects might not in fact be completely frozen out at low temperatures. In their paper, Bayram and Chiu demonstrate a different method for revealing low temperature absolute IQE of InGaN-based LEDs. Using a "channel-based" recombination model, they report surprising results: the absolute IQE of the LED on traditional sapphire and silicon substrates is 27.5% and

excess energy as heat, rather than photons-the efficiency is significantly lower.

The ratio of the two photoluminescence intensities gives a relative efficiency of the LED. The original assumption has been that at low temperatures, there are no non-radiative recombination-all the loss mechanisms are "frozen".

Bayram and graduate student Yu-Chieh Chiu assert, however, that this assumption may be wrong because non-radiative effects might not in fact be completely frozen out at low temperatures. In their paper, Bayram and Chiu demonstrate a different method for revealing low temperature absolute IQE of InGaN-based LEDs. Using a "channel-based" recombination model, they report surprising results: the absolute IQE of the LED on traditional sapphire and silicon substrates is 27.5% and

excess energy as heat, rather than photons-the efficiency is significantly lower.

The ratio of the two photoluminescence intensities gives a relative efficiency of the LED. The original assumption has been that at low temperatures, there are no non-radiative recombination-all the loss mechanisms are "frozen".

Bayram and graduate student Yu-Chieh Chiu assert, however, that this assumption may be wrong because non-radiative effects might not in fact be completely frozen out at low temperatures. In their paper, Bayram and Chiu demonstrate a different method for revealing low temperature absolute IQE of InGaN-based LEDs. Using a "channel-based" recombination model, they report surprising results: the absolute IQE of the LED on traditional sapphire and silicon substrates is 27.5% and

INDOWIND ENERGY LIMITED
CIN No. L40100TN1995PLC032311
REGD Office: "KOTHARI BUILDINGS", 4TH FLOOR, 114, M.G. ROAD, NUNGAMBAKKAM, CHENNAI - 600 034. Ph: 044-28331310 Email: contact@indowind.com

EXTRACT OF STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND FINANCIAL YEAR ENDED 31.03.2023

(Rs. in Lakhs)

Particulars	Quarter ended		Consolidated		Year ended	
	31-03-2023 (Audited)	31-12-2022 (Un-Audited)	31-03-2023 (Audited)	31-03-2023 (Audited)	31-03-2022 (Audited)	31-03-2022 (Audited)
Total income from operations (Gross)	475.07	757.44	759.12	3485.86	2699.55	
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary Items)	2.70	6.15	-102.89	570.15	15.14	
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary Items)	-683.73	6.15	-102.89	-116.28	15.14	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	-2463.39	6.15	-105.29	-1925.94	12.74	
Total Comprehensive Income for the period (Comprising Profit/Loss for the period (after tax) and other comprehensive income (after tax))	-2603.16	14.25	57.87	-2130.95	174.47	
Paid up Equity Share Capital of Rs. 10/- each	10733.48	8974.14	8974.14	10733.48	8974.14	
Reserves (excluding Revaluation Reserve)	12280.02	-	14659.11	12280.02	14055.11	
Earnings Per Share (of 'Rs.10/- each) (for continuing and discontinued operations)						
Basic (in Rs.)	-2.77	0.01	-	-2.14	0.19	
Diluted (in Rs.)	-2.77	0.01	-	-2.14	0.19	

Note: 1. Additional information on Standalone Financial Results pursuant to Reg. 47(1)(b) Rs. in Lakhs

Particulars	Standalone		Year ended	
	31-03-2023 (Audited)	31-12-2022 (Un-Audited)	31-03-2023 (Audited)	31-03-2022 (Audited)
Total income from Operations	393.60	564.99	448.16	2905.59
Profit/(Loss) Before Tax	-673.96	22.72	-100.34	569.21
Profit/(Loss) After Tax	-1925.64	22.72	-102.64	-1925.64
Total Comprehensive Income	-2869.20	0.00	59.28	-2312.46

2. The above is an extract of the detailed format of quarterly results for the quarter and financial year ended on 31st March 2023 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full formats of the Standalone and Consolidated Financial Results were reviewed by the Audit Committee and approved at the Meeting of the Board of Directors of the Company at the Meeting held on 30th May, 2023 and the same are available on the Stock Exchange websites. (www.bseindia.com/www.nseindia.com) and Company's website www.indowind.com

Place: Chennai
Date: 30-05-2023

The U.S. Department of Energy's 2035 roadmap calls for blue LED efficiency to increase from 70% to 90% and furthering energy savings by 450 terawatt hours (TWh) and CO2 emission savings by 150 million metric tons.

Bayram says, "The question is, how can we push this ultimate

NOTICE

NOTICE is hereby given that the following shares confirmed in the name of Kanala Srinivasulu in his capacity of M/s. Hestara Agro Product Limited, have been lost/impounded/destroyed and the advertiser has applied to the company for issue of duplicate share certificate in lieu thereof:

Share Cert. No.	Distinctive Number	Number of Shares
	Form	To
1054	70975627	1000
2518	107451970	500
3412	152041904	600

Bonus shares credited to IEPFA account: 700

Any person who has claim on the shares should lodge such claim with the company's Registrar and Share Transfer Agent viz Integrated Registry Management Services Private Limited, No. 30, Narana Road, Sri Cross, Singapore Road, Madhavaram Baguvar - 560002, by 09:00-24/05/2023 before when the company will proceed to issue duplicate share certificate in respect of the said shares.

Date: 30/05/2023
Place: Chennai

PUBLIC NOTICE

Our client CM SHAKTHY AGENCIES (MADRAS) PRIVATE LIMITED, having registered office at N-1 Jawahar Nehrū Road, Ekkaduthangal, Chennai-600032, is the absolute owner of property situated at Thiruvallur district, Avadi taluk, paruthipattu village, survey No-5295/Part, Extent of 0.50 Cents, Survey No-5294/Part, Extent of 0.01/2 Cents, Totally Measuring an Extent of 50.1/2 Cents. It is represented that the original Documents pertaining to the above said property, for Sale dated Document No: 284/12/010 (dated 17.03.2010, SRO Avadi) has been lost in 'Sea Boy' Shop, near kovvichangal, Avadi on 26/05/2023 by our Staff Mr. S. Udayakumar S/o T.M. Sambantham, and not traceable. It is further represented that the above said original documents had not been handed over or deposited with anyone. Any Person having any claim or demand with regard to said loss of original may forward their claim with proof thereof to us within 7 days of publication of this notice failing which it shall be conclusively presumed that no such claim of demand over the property exists.

E. PADMANABAN B.A.B.L.
Advocate, Enroll No. Ms.835/2010,
No.4/2, South Mada Street, Thirunorur-603110

MUNOTH COMMUNICATION LIMITED
Regd. Office : Suite No. 48 "MUNOTH CENTRE",
3rd Floor, 343, Triplacane High Road, Chennai 600 005. CIN : L65991TN1984PLC010816

AUDITED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 31ST MARCH 2023

(Rs. In Lakhs)

Sl. No.	Particulars	STANDALONE					CONSOLIDATED				
		3 months ended 31.03.2023	3 months ended 31.12.2022	3 months ended 31.03.2022	Year ended 31.03.2023	Year ended 31.03.2022	3 months ended 31.03.2023	3 months ended 31.12.2022	3 months ended 31.03.2022	Year ended 31.03.2023	Year ended 31.03.2022
		Audited	Unaudited	Audited	Audited	Audited	Audited	Unaudited	Audited	Audited	Audited
1	Total income from operations	0.00	0.02	0.02	0.02	3.15	0.00	0.02	0.02	0.02	3.15
2	Net Profit / Loss for the period (before Tax, Exceptional and / or Extraordinary items #)	(80.32)	(12.40)	(16.51)	(114.86)	(45.67)	(80.32)	(12.40)	(16.51)	(114.86)	(45.67)
3	Net Profit / Loss for the period before tax (after Tax, Exceptional and / or Extraordinary items #)	(80.32)	(12.40)	(16.51)	(114.86)	(45.67)	(80.32)	(12.40)	(16.51)	(114.86)	(45.67)
4	Net Profit / Loss for the period after tax (after Tax, Exceptional and / or Extraordinary items #)	(80.50)	(12.40)	(16.51)	(115.04)	(45.67)	(81.02)	(12.40)	(16.73)	(115.56)	(46.06)
5	Share of profit of associate accounted for using the equity method, if any,	0.00	0.00	0.00	0.00	0.00	(0.52)	0.00	(0.22)	(0.52)	(0.39)
6	Total Comprehensive Income for the period (comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	757.50	(24.34)	37.96	750.47	(51.56)	756.98	(24.34)	37.74	749.95	(51.95)
7	Equity Share Capital	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94	964.94
8	Reserves (excluding Revaluation Reserve as shown in the Audited Balance sheet of previous year)	-	-	-	469.25	(607.89)	-	-	-	476.86	(599.77)
9	Earnings Per Share (Face value of Rs. 10/-each) (not annualised) Basic & Diluted:	(0.83)	(0.13)	(0.17)	(1.19)	(0.47)	(0.84)	(0.13)	(0.17)	(1.20)	(0.48)

Notes:

- The above information has been extracted from the detailed year ended annual audited financial results (both standalone and consolidated) for the year ended 31st March 2023 which have been reviewed by the Audit Committee, approved by the board of Directors in their meeting held on 30th May 2023, along with Independent Auditors Report issued by the statutory auditors and filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the same are available on the Stock Exchange Website i.e. www.bseindia.com and on the company's website www.munothcommunication.com. The results include the consolidated financial results of the following company: Munoth Communication and CFORCE Telecom Private Limited.
- The financial results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (IND-AS) prescribed under section 133 of the companies act 2013 and other accounting principles generally accepted in India.
- Figures for the previous period have been regrouped/rearranged wherever necessary.
- Segment wise reporting is not applicable as the company operates in a single segment viz: selling and distribution of mobile phones and accessories.

Place : Chennai
Date : 30.05.2023

for Munoth Communication Limited
Jaswant Munoth
Managing Director
DIN No : 00769545